

ஆண்டவருடைய இறுதி இராவுணவு

திருப்பலி தொடக்கம்

வருகைப்பாடல்

பூசைப்பலி போல பாக்கிய செல்வம் புவியில் இல்லையே2
புவி நிரம்ப பொன் தந்தாலும் இப்பலிக்கு ஈடில்லையே-2
பரமனே இப்பலிப்பொருளாய் எழுந்தருள்வாரே-2
பக்தி ஆவல் நிரம்ப பலியில் ஒப்புக்கொடுப்போமே -2

1. அள்ள அள்ளக் குறையா சுரக்கும் அமுதம் நிறை சுனையே
அன்பில் சிவந்து உயர்ந்து நின்ற கல்வாரிப் பலியே
எல்லையில்லா பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே
எங்கள் பாவ நோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே

2. சோம்பல் அசதி சோர்வனைத்தும் தூரத் தள்ளியே
சீர் நிறைப்பலி ஆவல் நிரம்ப சேர்ந்திடுவோமே
ஆண்டவருக்கு ஏற்ற நன்றி ஆராதனையுமே
அளித்து பாவ மன்னிப்பு அருளும் அடைந்திடுவோமே

வானவர் கீதம்

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக!
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக!
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா! வானுலக அரசரே!
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா! ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே!
இயேசு கிறிஸ்துவே! ஆண்டவராகிய இறைவா!
இறைவனின் செம்மறியே! தந்தையின் திருமகனே!
உலகின் பாவங்களைப் போக்குபவரே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உலகின் பாவங்களைப் போக்குபவரே! எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்!

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே! நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!
தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.
ஆமென்!

தியானப்பாடல் திரு.பா 116 12-13, 15-16, 17-18

பல்லவி : கடவுளைப் போற்றி கிண்ணத்தில் பருகுதல்
கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு
அவரது பார்வையில் மிக மதிப்புக்கு உரியது
ஆண்டவரே நான் உண்மையாகவே உம் ஊழியன்
நான் உம் பணியாள் உம் அடியாளின் மகன்
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

நான் உமக்கு நன்றி பலி செலுத்துவேன்.
ஆண்டவராகிய உம் பெயரை தொழுவேன்
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில்
ஆண்டவரே உமக்கு என் பொருட்தனைகளை நிறைவேற்றுவேன்

நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும்
புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல

நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்கிறார் ஆண்டவர்

நற்கருணை வழிபாடு

காணிக்கைப் பவனி பாடல்

- பல்லவி** : உண்மை அன்பு எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்.
- சரணம்** : கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம்
ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே.
அவரில் அக்களித்திடுவோம் யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே - **பல்லவி**
- வாழும் இறைவனுக்கு அஞ்சிடுவோம்
அவருக்கு அன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே நாம்
ஒருவரை ஒருவர் அன்புசெய்வோம் - **பல்லவி**
- எனவே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் போதினிலே
மனத்தில் வேற்றுமை கொள்ளாமல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே - **பல்லவி**
- தீய சச்சரவுகள் ஒழிந்திடுக.
பிணக்குகள் எல்லாம் மறைந்திடுக
நமது நடுவில் நம் இறைவன்
கிறிஸ்து ஆண்டவர் இருந்திடுக - **பல்லவி**
- பேறுபெற்றோரின் கூட்டத்திலே
நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா, நின்
மாட்ச்சி திருமுகம் காண்போமே - **பல்லவி**

முடிவில்லாமல் என்றென்றும்
ஊழிக் காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய
பேரானந்தம் இதுவேயாம். - ஆமென்.

தூயவர், தூயவர், தூயவர் - வான்

படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும்

உமது மாட்சியால் நிறைந்துள்ளன.

உன்னதங்களிலே ஓசன்னா - 2

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்

உன்னதங்களிலே ஓசன்னா - 2

திருவிருந்து பாடல்

இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு

இறை குலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் (2)

1. பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி - 2

பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே

2. அப்பத்தினை எடுத்து அன்புடனே கொடுத்து -2

இது என் உடல் என்றார் எல்லாரும் உண்ணுமென்றார் -2

3. இரசத்தைக் கையிலெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் -2

எல்லாரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே -2

திவ்விய நற்கருணையை இடம் மாற்றம் செய்யும்போது

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் மறைபொருளை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தூய இரத்த மறைபொருளை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தூய வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே தூய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் உடலாய் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

மாண்புயர் இவ்வருள் அடையாளத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க நம்பிக்கையின் உதவி பெறுக

தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மாட்சிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக - ஆமென்.

திவ்ய நற்கருணை ஆராதனை

நிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே,
எல்லா காலமும், தொழுகையும் புகழும் போற்றியும் மாட்சிமையும்
உண்டாகக் கடவது.